BusinessLine
TUESDAY · JULY 2 · 2019 IT & TELECOM 9

With new service, BSNL to take on WhatsApp, other OTT players

Begins advanced testing of Voice over Wi-Fi that allows users to make/receive calls on Wi-Fi

RAJESH KURUP

Mumbai, July Joining its competitors, stateowned Bharat Sanchar Nigam Ltd (BSNL) has commenced advanced testing of Voice over Wi-Fi (VoWiFi), a move that will allow it to take on over-the-top (OTT) players such as WhatsApp.

The company has been testing the services over carpet Wi-Fi or unbroken Wi-Fi networks in certain circles. The intent is to use the best of technologies to provide the "best of the services", a source close to the development said.

BSNL will provide the services mainly in Tier-II and -III cities and remote locales with little or scarce availability of spectrum. While the company is prepared

to launch the services in all circles, the initial rollout will be in areas without sufficient mobile networks, the source added

Other telecom players such as Bharti Airtel and Reliance Jio Infocomm (RJio) are also in advanced stages of testing VoWi-Fi and would launch the services

VoWi-Fi is hailed across the world as the technology that keeps users connected even without a mobile signal. Commonly referred as 'Wi-Fi calling', VoWi-Fi eliminates mobile blackspots for users by making it possible to make and receive calls over Wi-Fi or wireless internet connections.

Currently, this type of service is offered by OTT players such as



In 2018, the DoT had approved voice calls over a Wi-Fi network to improve connectivity, especially in rural areas

WhatsApp. Calls can be accessed on a Voice over Long Term Evolution (VoLTE, the technology for 4G services) handset. Telecom companies have always complained of OTT players – such as Skype, WhatsApp, Hike, Facebook and Google — eating into

their voice revenues, and had demanded that they be brought under a licensing regime since they offer similar services such as voice calling and messaging.

In 2018, the Department of Telecommunications had approved voice calls over a Wi-Fi network to improve connectivity, especially in rural areas.

Salaries credited

Meanwhile, the beleaguered telecom firm disbursed June salary of its employees on Saturday, with about ₹2,000 crore coming from operations and internal accruals.

BSNL, as per the company policy, credited the salaries on the last working day of the month, which was June 29 (Saturday), said another source.

The company, which had missed paying February salaries, employs about 1.63 lakh personnel, as on March 31, including 46,597 executives and 1.17 lakh non-executives.

The government has appointed MTNL Chairman and Managing Director PK Purwar as BSNL CMD for three months from July 1.

SonyLIV targets 50 m users with new gaming platform

OUR BUREAU

SonyLIV on Monday announced the launch of a new gaming platform with over 100 exclusive showbased games, to be intro-

duced in a phased manner. With this move, SonyLIV aims to reach out to 50 million new users and be a onestop gaming destination. These games are curated around some of Sony Pictures Networks' biggest IP's across channels such as KBC, CID, Crime Patrol, The Kapil Sharma Show, Baalveer, Kicko and Super Speedo, among others.

As per a recent KPMG report, the Indian gaming industry is estimated to be worth ₹43.8 billion in FY18

and is expected to grow further at 22.1 per cent CAGR, taking it to ₹118.8 billion by 2023. Increased digital usage and a rise in the number of gamers will be key in headlining this growth in online gaming. SonyLIV's launch of the OTT gaming destination is reflective of this progress and is sure to catalyse more change in consumption audience

OTT gaming platform

From video quiz formats to uniquely designed board games to big ticket tournaments, there is something for everyone between the ages of 7-35 years in this gaming platform, Sony said in a statement.

Uday Sodhi, Business Head, Digital, Sony Pictures Networks India, said: "India houses 10 per cent of the world's gamers and this number is slated to rise exponentially. With the launch of our OTT gaming platform, we intend to trigger this target segment and capture the market to an extent of 50 million users. This falls in line with India's OTT market share predictions, which is expected to triple its size in the next four years. Our database of 100+ games will cater to every generation of gamers that we aim to engage with through a plethora of events to capture their

SonyLIV will also intro-

duce exciting Augmented Reality (AR) games around iconic shows from SPN.

The platform will also introduce an array of user engagement features to gratify winners with abundant opportunities. With the Game Store hosting a 24X7 tournament feature, consumers will stand a chance to win cash anywhere between ₹1-5,000 depending upon the size and duration of the tournament.

Through the Daily Rewards Feature users will also stand a chance to meetand-greet celebrities or attend famous shows such as KBC, Indian Idol, The Kapil Sharma Show, Super Dancer and others just by playing games on the platform.

CCI to probe charges of unfair competitive practices against Google

PRESS TRUST OF INDIA

The Competition Commission of India (CCI) on Monday said it has ordered a detailed probe into alleged anti-competitive practices of Google after it found that the search giant's conduct may help perpetuate its dominance in the online space while resulting in denial of market access for competing apps.

The order follows a complaint which alleged that Google indulged in anti-competitive practices by mandating smartphone and tablet manufacturers to exclusively pre-install its applications and services in smartphones made or sold in India.

Uniphore Software raises \$38 million in Series C funding, valuing start-up at \$130 million

OUR BUREAU

Global conversational AI start-up, Uniphore Software Systems, has raised \$38 million in a Series C round led by California-based March Capital Partners at an estimated valuation of \$130 mil-

tema Asia Fund, IntuitiveVC, The CXO Fund, Patni Wealth Advisors and existing investor Chiratae Ventures also participated in this round. Of the proposed \$38 million in the Series C round, \$37.9 million has been raised, as per the start-up's RoC filings accessed by paper.vc.

The start-up has raised a total of \$51.9 million, including the current round. Its investors include IIFL, Ray Stata, YourNest Angel Fund and India Angel Network. Founded in 2008 at IIT-Madras, Uniphore was recognised as a 'Technology Fast 500' company in Asia-Pacific by Deloitte and ranked 10th in Deloitte's Fast 50. Its cofounder and CFO Umesh Sachdev was named as one of the '10 Millennials Changing World'

magazine. Uniphore delivers transformational customer service across touch points by providing an integrated suite of software products for conversational analytics. conversational assistant and conversational security.

Telcos set to deploy TRAI-mandated blockchain tech to curb pesky calls; relief in a month

PRESS TRUST OF INDIA

New Delhi, July 1 Mobile operators are in the final stages of operationalising the Telecom Regulatory Authority of India (TRAI)-prescribed new system for curbing pesky telemarketing calls, and consumers will begin to experience benefits of the new 'blockchain' framework in a month, TRAI Chair-Monday.

"We will review in the first week of July as to what was the progress of each entity, but the last I reviewed – I was informed that everybody is ready or in the final stages of operationalising it," Sharma told PTI.

Last year, the regulator had tightened the rules to curb pesky telemarketing calls

and messages, asking telecom operators to leverage the blockchain technology to reunwanted duce such communications.

The rules lay down stringent obligations for operators, including evolving Code of Practices, maintaining records, registering customers preferences, and mandate the adoption of blockchain Technology.

Blockchain provides a decentralised database or digital ledger of transactions that everyone on the network

can see. "The blockchain technology is soon going to be operational in controlling the unsolicited communications. This will be be the first instance of implementation of the blockchain technology in this area globally, and we are looking forward to the results," Sharma said. He said that telecom consumers will start seeing the benefit of the new system in a month or so.

The turnaround for reporting complaints and action will be "much faster" as the underlying blockchain framework would allow UCC realtime basis, he added.

Spectrum pricing

On review of spectrum pricing recommendations, RS Sharma said, "We have not received any back reference from the Department of Telecom on this issue (spectrum pricing) as yet, therefore we cannot respond to a question which is yet to be posed".

BY INVITATION

When it comes to Digital Transformation, India is building a powerful edge



DEBJANI GHOSH

While developed nations invest to compete at the top end of innovation, India is choosing to do things a little differently and in the process creating the playbook for digital at scale and real time on ground

Âs the Reserve Bank of India (RBI) rightly calls out in its report 'Payment and Settlement Systems in India: Vision - 2019-2021', payment and settlement systems are the backbone of any economy! And in a master stroke, this is where India decided to begin its phenomenal journey of transforming 1.3+ billion lives with tech disruption. And, the transformation of India's digital payment story is nothing short of inspiring, especially when you see the impact it is creating at the grassroots. Driven by progressive regulatory policies that led to increased use of mobile internet, growth in a robust ecosystem of non-banking players like Paytm and most importantly the interoperability between players, the India digital payment transformation has become a global case study of transformation at scale.

As the nation celebrates Digital India, we are well poised for the next level. As per a study by Assocham and PWC India, in less than four years from now, digital payments will more than double itself, from \$64.8 billion (at present) to reach \$135.2 billion, growing at a mindboggling CAGR

of 20.2 per cent. On cue and challenges notwithstanding, the rural BPO playbook has created tremendous hope and skillbuilding opportunities to provide a major push towards generating employment for the rural youth. As per MeitY-Mckinsey study, this segment has the potential to create jobs for at least 1.5 lakh Indians. Approximately, 184 companies are operating in 110 locations, spread across 26 States and two Union territories. Once again, a transformation that is

designed for scale for impact. And then, there are opportunities waiting in the pipeline. Did you know that 95 per cent of Indians communicate in local languages? We have close to 780 odd languages, but multilingual software solutions are being offered in only a handful of them. Driven by massive smartphone penetration, compounded by phenomenal data consumption, yet another billion dollar opportunity lies in the offing.

Another phenomenon that I am very excited about is the rise in start-up ecosystems in tier-2 and tier-3 cities in India. As per the Nasscom start-up report, 40 per cent of the 7,700 tech start-ups in 2018 were incepted outside the main metros, rising from ~35 per cent in 2017. That again, I believe will create a transformational model. Talent availability, government initiatives, infrastructural support, have all contributed propagation.

The India Digital Transformation narrative must find a special mention of the 43 billion dollar e-commerce

industry. While leveraging social media, AI-driven tools, chatbots, immersive media and the digital payments ecosystem, this segment has changed buyer behaviour beyond recognition. Even remote locations have not been left untouched. Online retail may well rival electricity in market penetration in New India.

At the heart of these transformations is one significant change that is taking shape in all of India's towns, the changing Indian mindset, driven by the youth of India. No more we are okay to wait patiently for a change to happen — we dare to dream big, we are impatient and we have the conviction in our dreams and ourselves to go after them. Be it one man's mission to restore the dying lakes of Bengaluru or one woman's commitment to turn her passion in AI to find non-obtrusive and cost-effective ways to detect breast cancer early to save fatalities, the next generation of Indians are on a mission to drive change. And imagine the possibilities even if 10 per cent of the population are

If India has to become the processing hub for the world, we have to focus on growing capabilities, R&D like never before and create the right transformational policy framework that allows us to build competitive advantage across the entire data value chain from creation to processing to impact. No one part of the ecosystem has the answers and as we move to the next phase of Digital India, Goverment, Industry and Academia will need to collaborate more effectively than ever to create progressive policy frameworks which provide adequate legroom for innovation without compromising

on security and privacy. But above all, we have to ensure we grow the new way of thinking, that's fuelled with aspiration, hope, confidence, courage and urgency. We have to ensure that we do all we can to nurture the new mindset and culture of change. Ironical as it may sound, the culture and capabilities will be our biggest strengths in the digital era.

The writer is President, Nasscom

Place: Mumbai

Date: July 01, 2019



IDFC FIRST Bank Limited

(Formerly IDFC Bank Limited)

CIN: L65110TN2014PLC097792 Email: bank.info@idfcfirstbank.com Website: www.idfcfirstbank.com **Registered Office:** KRM Tower, 7th Floor, No. 1. Harrington Road, Chetpet, Chennai - 600 031. Tel: +91 44 4564 4000 Fax: +91 44 4564 4022 Corporate Office: Naman Chambers, C-32, G-Block, Bandra - Kurla Complex, Bandra (East), Mumbai - 400 051

Tel: +91 22 7132 5500 Fax: +91 22 2654 0354 **NOTICE**

Notice is hereby given that the 5th **Annual General Meeting** ('AGM') of the Members of IDFC FIRST Bank Limited ('IDFC FIRST Bank' or 'the Bank') will be held on Thursday, July 25, 2019 at 11:00 a.m. at The Music Academy, T.T.K Auditorium (Main Hall), Near Acropolis Building, New No. 168 (Old No. 306), T.T.K. Road, Royapettah, Chennai - 600 014, Tamil Nadu, India, to transact the business as set forth in the Notice of the AGM dated June 25, 2019.

Electronic copies of the Annual Report for the financial year ended March 31, 2019 including Notice convening the 5th AGM have been sent to all those Members whose email-ids are registered with the Bank / Depository Participants. The said Annual Report including Notice of 5th AGM of the Bank is available on the Bank's website: www.idfcfirstbank.com. The physical copies of the Annual Report for the financial year ended March 31, 2019 including Notice convening the 5th AGM has been sent to all other members at their registered addresses in permitted mode by July 01, 2019.

In compliance with Section 108 of Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Amendment Rules, 2015 and Regulation 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ('Listing Regulations'), the Bank is pleased to provide its Shareholders with facility to 'Remote E-Voting' (e-voting from a place other than venue of the AGM) through E-Voting Services provided by Karvy Fintech Private Limited ('Karvy'), to enable them to cast their votes.

In accordance with Rule 20 of the Companies (Management and Administration) Amendment Rules, 2015, the Bank has fixed Thursday, July 18, 2019 as the 'cut-off date' to determine the eligibility to vote by electronic means or in the said AGM. A person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date i.e. Thursday, July 18, 2019 only shall be entitled to avail the facility of remote e-voting or voting in the AGM.

The remote e-voting period commences on Saturday, July 20, 2019 at 9:00 a.m. and ends on Wednesday, July 24, 2019 at **5.00 p.m.** During this period, the eligible shareholders of the Bank, holding shares either in physical form or in dematerialized form. may cast their vote electronically. The e-voting module shall be disabled by Karvy for voting thereafter.

The members attending the said meeting who have not already cast their vote by remote e-voting shall be able to exercise their right at the meeting through tablet based electronic voting system at the AGM (in case of any technical failure or eventuality resulting into non functionality of tablet based electronic voting system at AGM, the Members would be provided the ballot paper for casting their votes at the AGM). The members who have already cast their vote by remote e-voting prior to the meeting may also participate in the AGM but shall not be entitled to cast their vote again at the AGM.

The notice of the AGM forming part of the Annual Report is displayed on the Bank's website: www.idfcfirstbank.com and also on the website of Karvy: https://evoting.karvy.com.

Those persons who have acquired shares and have become members of the Bank after the dispatch of Notice of the AGM by the Bank and whose names appear in the Register of Members or Register of Beneficial Holders as on the cut-off date i.e. Thursday, July 18, 2019, can view the Notice of the 5th AGM on the Bank's website or on the website of Karvy. Such members can exercise their voting rights through remote e-voting by obtaining login id and password by sending a request at einward.ris@karvy.com or call on toll free no.: 1800 345 4001 by following the procedure as mentioned in the Attendance slip of AGM under 'Instructions for Remote e-Voting' or by voting at the AGM.

In case of any queries / grievances pertaining on remote e-voting, members may refer FAQs section of https://evoting.karvy.com (Karvy's website) or contact Mr. M R V Subrahmanyam, Head Operations-Corporate Registry, at Karvy Fintech Private Limited (Unit: IDFC FIRST Bank Limited), Karvy Selenium, Tower B, Plot No. 31-32 Gachibowli, Financial District, Nanakramguda, Serilingampally Hyderabad - 500 032, Tel: +91 40 6716 1500, 3321 1000, Fax: +91 40 2342 0814, +91 40 3321 1000, Toll Free No.: 1800 345 4001, e-mail: einward.ris@karvy.com or Mr. Satish Gaikwad, Head - Legal & Company Secretary of the Bank at corporate office of the Bank i.e. Naman Chambers, C-32, G-Block, Bandra - Kurla Complex, Bandra (East), Mumbai 400 051 Tel: +91 22 7132 5500 or through email at secretarial@idfcfirstbank.com.

> By order of the Board of Directors For IDFC FIRST Bank Limited (Formerly IDFC Bank Limited)

Satish Gaikwad Head - Legal & Company Secretary



அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி மு. பழனிசாமியை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மதுரை புறநகா வடக்கு மாவட்ட இணைச் செயலாளர் பி.லெட்சுமி, நேரில் சந்தித்து, தன்னை அண்ணா தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார். ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், மதுரை புறந்கர் மேற்கு மாவட்டச் செய்லாளரும், ``வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் கி. மாணிக்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்

மிட்டாய் கொடுத்து குழந்தையை கடத்துவது போல நிறைவேற்ற முடியாத திட்டங்களை கூறி வெற்றி பெற்ற தி.மு.க.: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து கடத்துவது போல், நிறைவேற்ற முடியாத திட்டங்களை கூறி தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டசபையில், வனத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது தி.மு.க. அளித்து பேசினார். அப்போகு

கூறியதாவது**:**– அறிவிப்பு என்று நாட்டு மக்களுக்குத் தெரியும். மக்களை ஏமாற்றி வாக்குகள் பெற்றீர்கள் என்பதை நாட்டு மக்கள் எவ்வளவு அறிவிப்புகள், கடன் தள்ளுபடி, கீழே இருந்தால் தள்ளுபடி,

டிமாண்ட் நோட்டீஸ் ஆட்டு சி சொத்துக்கான ரொக்கமாக்குதல் மற்றும் நிறி சொத்துக்கான சினமந்தல் மற்றும் கடனிட்டுச் சொத்து மீதான உசியை அமமாககச் சட்டம் 2002 (தேற்சொக்க சட்டம்) பீரிவு ப. (2) மற்றும் கடனிட்டுச் சொத்து மீதான உசியை (அமமாகல் அிதிகள் 2002 (தேற்சோன்ன விறிவர்) விதிகள் 2002 (தேற்சோன்ன கிறிவர்) விதிகள் இரும் கிறிவர் கிறிவர்கள் கிறிவருகள் கிறிவருனர்கள் கிறிவர்கள் கிறிவர்கள் கிறிவருகள் கிறிவருகள் கிறிவருகள் கிறிவர்கள் கிறிவருகள் கி

கடன்தாரர்கள்/ உத்தரவா <i>த</i> தாரர்கள் பெயர்	டிமாண்ட் தோட்டீஸ் தேதி மற்றும் தொகை	ஈடுபெற்ற ஆஸ்திகள் விவரம் (அசையா செத்துகள்)
1. S. திருமலை குமார் 2. தூர்கா பரமேஸ்வரி T (புராஸ்பெக்ட் எண்./கடன் கணக்கு எண். 734348)	24.06.2019 அன்று ஞ.18,31,162/-	தமிழ்தாடு, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்பதூர் தாலுக்கா, குள்றத்தூர் கிராமம், "டெம்பின் வேல்ஸ்", பேல் 5, பினாக் ஜெ. ஒன்றாவது மாடியில் உள்ள அபார்ட்டமென்ட என்ப 334. அதன் வில்தீரணம் 629 சதூ அடி பில்டப் ஏரியா மற்றும் சிறு துண்டுகளும் அதன் பகுதிகளும்.
1. திரு, பால் டேவிட் D 2. திருமதி, அமலி K.A.P. (புராஸ்பெக்ட் எண்./கடன் கணக்கு எண். 789492)	28.06.2019 அன்று ஞ.15,59,525/-	காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு கிராமம், ஆத்தூர் 'ஏ' பிளாக், எண். 45, L.P./ D.D.T.C.P. No.306/2010, பகுதி I, ''சாய் கோல்டன் லேன்'' என்ற ''வெற்றி ரியல்ஸ் பூசீ சாய் கோல்டன் தேறாவ்ஸ்' 'லே அவுட், கருகிபுரம், மணை என். 46, ஆத்தூரில் உள்ள 1,500 தது தூடி நிலம் மற்றும் அங்கு கட்டப்பட்டுள்ள 500 சதுர அடி கட்டிடம் மற்றும் சிறு துண்டுகளும் அதன் பகுதின்றும்.

.க்தார்கள் ஐதுவிலம் செவிலம்-க்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்த தவறினால், பேற்கண்ட சட்டத்தின் பிரிவு 13(4 ய மிதிகளின் தீழ் "தேறிசோக்கா நடு பேற்ற ஆங்திகள் மீது ஐதுவிலம் செல்வேல் நடவடிக்கை மேற்கொள்ளும். இதனால் ஏற்படும் வி ரக்கள் கடக்குராள்கள்வே சேரும்

Email: investors@mpslimited.com

எம்பிஎஸ் லிமிடெட்

CIN: L22122TN1970PLC005795

பகிவ அலுவலகம்: RR டவர்ஸ் IV, சூப்பர் A, 16/17,

TVK இண்ட்ஸ்ட்ரியல் எஸ்டேட், கிண்டி, சென்னை–600 032, தமிழ்நாடு

Tel: 044-49162222; Fax: 044-49162225

49வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு

49விது விடுடாந்தார 'படாதுகைட்ட அறுப்படபு எம்பிஎல் லிமிடெட் ("கம்பெனி") உறப்பினர்களின் 49வது வருடாந்திர பொதுக்கூட்டம் புதன்கிழமை, ஜூலை 24, 2019 அன்று மாலை 02.30 மணிக்கு தி ரெயின்ட்ரீ ஹோட்டல்ஸ், 633, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை–600 005, தமிழ்நாடு என்ற முகவரியில் நடைபெறுகிறது என்ற இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. சாதாரண மற்றும் சிறப்பு அலுவல்களை செயல்படுத்தும் விவரங்கள் அடங்கிய கூட்ட அறிக்கை, மார்ச் 31, 2019ல் முடிந்த நிதி ஆண்டுக்கான

தணிக்கை செய்யப்பட்ட தனியான மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகள் தணிக்கையாளர் அறிக்கை மற்றும் இயக்குனர்கள் குழு அறிக்கை ஆகியவை கம்பெனியில் பதிவு செய்த அல்லது டெபாசிட்டரிகளில் கிடைத்த இமெயில்

முகவரியில் உள்ள உறுப்பினர்களுக்கு இமெயில் மூலமும், இமெயில் முகவரிகளை

நகல்கள் அனுமதிக்கப்பட்ட முறையில் அனுப்பி வைக்கும் பணி ஜூன் 29, 201:

அன்று முடிவடைந்தது. பொதுக்கூட்ட அநிவிப்பு மற்றும் மேற்சொன்ன ஆவணங்கள் கம்பெனியின் வெப்சைட்(www.mpslimited.com)ட்டில் உள்ளது மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும் நாள் வரை சனிக்கி ழமைகள் நீங்கலாக அனைத்து வேலை நாட்களிலும் வேலை நேரத்தில் (காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை)

த்துல் மூலம் உறுப்பள்ளதை அறுக்கைப்படுக்குற்ற கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 91, அதன் கீழுள்ள விதிகள் மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதி 2015ன்படி ("பட்டியல் விதிமுறைகள்")ன்படி, கம்பெனியின் 49வது வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி கம்பெனியின் உறுப்பினர்கள் பதிவேடு மற்றும் பங்கு பரிமாற்ற புத்தகங்கள் வியாழக்கிழமை, ஜூலை 18, 2019 முதல் புதன்கிழமை, ஜூலை 24, 2019 முடிய (இரு நாட்களும் சோத்து) மூடப்பட்டிருக்கும் என்று இதன் மூலம்

மேலும் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

மேலும் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
கம்பெனிகள் சட்டம் 2013 பிரிவு 108, கம்பெனிகள் (மேலாண்மை மற்றும்
நிர்வாகம்) விதிகள் 2014, விதி 20, திருத்தப்பட்ட கம்பெனிகள் (மேலாண்மை
மற்றும் நிர்வாகம்) விதிகள் 2015, மற்றும் பட்டியல் விதிமுறைகளின் விதி 44-ன்படி,
வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் தவிர வேறு இடத்தில் இருந்தால்
('தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு') வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில்
குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்கள் மீது சென்ட்ரல் டெபாசிட்டரி சாவீசஸ்
(இந்தியா) லிமிடெட்டின் (சிடிஎஸ்எல்) மூலமாக அளிக்கப்படும் மின்னணு முறையில்
வாக்குகளை பதிவு செய்யலாம் மற்றும் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவின்
மூலமாக அறிவிப்பில் குறிப்பிடப்படப்பட்டுள்ள வரத்தகம் செயல்படுத்தப்படும்.

சிடிஎஸ்எல்–ன் வெப்சைட்டில் (www.evotingindia.com) வருடாந்திர பொதுக்கூட்ட

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 21, 2018 (காலை 9.00 மணி) (இந்திய நேரப்படி) தொடங்கி செவ்வாய்க்கிழமை ஜூலை 23, 2019 (மாலை 5.00) (இந்திய நேரப்படி) அன்று முடிவடைகிறது

ஜூலை 23, 2019 (மாலை 5.00) (இந்திய நேரப்படி) அன்று முடிவடைகிறது. இந்த காலத்தில், கட் ஆப் தேதியான ஜூலை 17, 2019 அன்று காகித வடிவில் அல்லது பத்திரமில்லாத வகையில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள நடைமுறைகளுக்கு மின்னனு மூலம் வாக்களிக்கலாம். அதன்பிறகு சிடிஎஸ்எல்–லினால் தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு செயலிழக்க செய்யப்படும். மேற்சொன்ன நாள் மற்றும் நேரத்திற்கு

் அருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் வாக்குச்சீட்டு மூலமாக வாக்களிக்க வசதி செய்யப்படும். கூட்டத்திற்கு ஆஜராகும் உறுப்பினர்கள் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு செய்யாதபட்சத்தில் வாக்குச்சீட்டு மூலமாக கூட்டத்தில்

வாக்களிக்கலாம். வருடாந்திர கூட்டத்திற்கு முன்பாக தொலைதூர மின்னணு வாக்குப்பதிவை செய்தவாகள் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்கலாம். ஆனால் வாக்களிக்க உரிமை கிடையாது.

ஆனால் வாக்களாகக் உரிமை கடையாது.
புதன்கிழுமை, ஜூலை 17, 2019 ("கட் ஆப் தேதி") அன்று கம்பெனியின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் வைத்துள்ள சமபங்குகள் விகிதத்தில் உறுப்பினர்களின் வாக்களிக்கும் உரிமை இருக்கும். கட் ஆப் தேதியன்று உறுப்பினர்கள் பதிவேட்டில் பதிவு செய்துள்ளவர்கள் அல்லது டெபாசிட்டரிகளினால் பராமரிக்கப்படும் பயனுள்ள உரிமையாளர்கள் பதிவேட்டில் உள்ளவர்கள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களின் மீதும் வருக்களிக்க குகியானவர்கள் லகுர் அவர்கள் தொலைகான புன்னனை வருக்குபிக்க

வாக்களிக்க தகுதியானவர்கள் ஆவர். அவர்கள் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவ அல்லது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்கலாம். வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு அனுப்பிய பிறகு கம்பெளியின்

உறுப்பினர்களானவர்கள் மற்றும் கட் ஆப் தேதியன்று பங்குகளை வைத்துள்ளவர்கள் helpdesk.evoting@cdslindia.com or investor@cameoindia.comக்கு

வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பெறுவதற்கான விவரமான நடைமுறைகள் உள்ளது. மேலும் கம்பெனியின் வெப்சைட்டிலும் அவை உள்ளது. மின்னணு வாக்குப்பதிவிற்காக ஏற்கனவே சிடிஎஸ்எல்–ல் பதிவு

செய்திருந்தால் அவர்கள் தற்போதைய யூசர் ஐடி மற்றும் பாஸ்வோடை பயன்படுத்தி தொலைதூர மின்னணு வாக்குப்பதிவின் மூலம் வாக்களிக்கலாம். மின்னணு வாக்குப்பதிவு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் அது குறித்து அடிக்கடி

ுதாலைனு மானனணு வாககுப்பதிவின் மூலம் வாக்களிக்கலாம். மின்னணு வாக்குப்பதிவு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் அது குறித்து அடிக்கம கேட்கப்படும் கேள்விகளை அணுகலாம் மற்றும் www.evotingindia.comல் உதவிப்

உத்து பெடும் கள்வம்கள் அணுக்காம் பற்றும் www.vooringrinta.com ம உதவப் பிரிவின் கீழ் உள்ள மின்னணு வாக்குப்பதிவு உபயோக கையேட்டை பார்வையிடலாம் அல்லது helpdesk.evotingindia@cdslindia.comக்கு இமெயில் மூலமாக அணுகலாம். ஒருவேளை மின்னணு வாக்குப்பதிவு வசதி தொடர்பான குறைகள் ஏதேனும் இருப்பின், அது குறித்து சிடிஎஸ்எல், ஏ விங், 25வது தளம், மாரத்தான் பியூச்சரக்ஸ், மபத்லால் மில் காம்பவுண்ட்ஸ், என் எம் ஜோஷி மார்க்,லோயர் பரேல் (இ) மும்பை–400 013, தொலைபேசி 18002005533 அவர்களை அணுகலாம்.

வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்களிக்க தகுதி உள்ள நபர்கள் நேரடியாகவோ/பதிலி/அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி (கார்ப்பரேட் உறுப்பினர்களாக இருப்பின்) மூலமோ வாக்களிக்கலாம். பதிலிக்காக நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் கூட்டத்தில் ஆஜராகி வாக்களிக்க கை, பதிலிக்காக நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் கடிடத்திர பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக கம்பெனியின் பதிவு அலுவலகத்தில் டெபாசிட் செய்ய வேண்டும்.

கோரிக்கை விடுத்து யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பெற்று வாக்களிக்கலாம்.

மின்னணு வாக்குப்பதிவு அனுமதிக்கப்படமாட்டாது. ஒரு தீர்மானத்தின் ப்பினர் வாக்களித்துவிட்டால், அதனை பின்னர் மாற்றுவதற்கு உறுப்பினா

அன்று முடிவடை<u>ந்தது</u>

______ மீது உறுப்பினர்

அனுமதிக்கப்பட மாட்டார்.

அதுபோல், வங்கிகளில் சென்னை, ஜூலை 2- உறுப்பினரின் கேள்விக்கு பதில் வாங்கிய அவர் கடன் என்னென்ன குடும்பத்திற்கு

கொடுத்தார்கள் எப்படி யெல்லாம் உணர்வார்கள். 5 சவரனுக்குக்

பெற்றிருக்கின்றீர்களே யொழிய, மக்களாகக் கொடுக்கவில்லை. நான் எந்த இடத்திலும் எந்த அப்படி வாக்குறு திகளையும் கொடுக்கவில்லை. நாங்கள் நடக்கின்ற திட்டங்களையும், இனி நடக்கவி ருக்கின் ற திட்டங்களையும் சொன் னோம். உங்களுக்குத் து ணி வி ருந்தோல் , சொல்லி அப்படிச் வெற்றி பெற்றிருந்தால் பரவாயில்லை. மக்களை ஏமாற்றி, ஒரு

குழந்தை விளையாடிக்

கொண் டிருக்கும்

பொழுது அதை ஏமாற்றி

ஆயிரம்

கெருத்து க்களைச்

உண்மைக்கு

சொல்லித்தான்

கல்விக்

ரூபாய்

என்று

மாறான

ஓட்டு

தள்ளுபடி,

கொடுத்து அதைக் கட**த்**துவது போல மக்களுக்கு நிறைவேற்ற முடியாத திட்டங்களைச் சொல்லி ஏமாற்றி, மக்களை ஏமாற்றி பெற்ற வெற்றி தான் இந்த வெற்றி. அண் மையி லே ஓராண்டுக்கு முன்பு ஆர். கே.நகர் சட்டமன்றத்

தொகுதியிலே

கூட்டணி அமைத்து போட்டியிட்டு டெபாசிட் இழந்தீர்கள். ஆனால், நாங்கள் உங்களை விட அதிகமான வாக்குகளை பெற்றோம். டெபாசிட் இழந்த நீங்களே வெற்றி இவ்வளவு பெறுகின்றபொழுது, நாங்கள் ஏன் வெற்றி பெற (முடியாது? மேலேயும் ்ஆட்சி, கீழேயும் ஆட்சி என்றீர்கள், மக்கள் கொங்கலில் விட்டு விட்டார்கள்.

படிவம் ஜி விருப்ப கருத்துரு வரவேற்பு

(நொடித்து போன மற்றும் திவால் தன்மை (கார்ப்பரேட் நபர்களுக்கான திவால் தீர்மானம் நடைமுறைகள்) விதிகள் 2016-ன் விதி 36ஏ (1)ன் கீழ்)

	வதாடாபுடை	ம் பெர்ப்புகள்
1	நிறுவன கடனாளர் பெயர்	ஸ்கோப் ப்ராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்
2	நிறுவன கடனாளர் இணைத்த தேதி	09.08.2004
3	நிறுவன கடனாளரை இணைத்த/பதிவு செய்த அதிகாரி	கம்பெனிகள் சட்டம் 1956–ன் கீழ் கம்பெனிகள் பதிவாளர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
4	நிறுவன கடனாளரின் கார்ப்பரேட் அடையாள எண்/குறுகிய பொறுப்பு அடையாள எண்	U70102TN2004PTC053916
5	நிறுவன கடனாளரின் பதிவு அலுவலகம் மற்றும் பிரின்ஸ்பல் (ஏதேனும் இருப்பின்) அலுவலக முகவரி	69, வடக்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை, தமிழ்நாடு 600 017, தமிழ்நாடு
6	நிறுவன கடனாளரின் திவால் தன்மை துவங்கிய தேதி	மார்ச் 27, 2019
7	விருப்ப கருத்துரு அழைப்பு தேதி	2 ജൂ9്ൈ 2019
8	குறியீடு பிரிவு 25(2) (எச்)ன் கீழ் தீர்மான விண்ணப்பதாரர்களுக்கான தகுதி பற்றிய தகவல்	IBBI இணையதளம் : (www.ibbi.gov.in)ல் உள்ளத அல்லது rpal@paisri.comக்கு இ–மெயில் அனுப்பி விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.
9	பிரிவு 29ஏ–ன் கீழ் பொருந்தாத தன்மை விதிகள் பற்றிய தகவல்	IBBI இணையதளம் : (www.ibbi.gov.in)ல் உள்ளது அல்லது rpal@paisri.comக்கு இ–மெமில் அனுப்பி விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.
10	விருப்ப கருத்துரு பெறப்படும் கடைசி தேதி	15 ജൂ9്ൈ 2019
11	வருங்கால தீர்மான விண்ணப்பதாரர்களின் தற்காலிக பட்டியல் வெளியிடும் தேதி	25 ജ്ജിജൈ 2019
12	தற்காலிக பட்டியலுக்கு ஆட்சேபம் சமர்ப்பிக்க கடைசி தேதி	30 జ్ఞాలీణులు 2019
13	வருங்கால தீர்மான விண்ணப்பதாரர்களின் இறுதி பட்டியல் வெளியிடும் தேதி	5 ஆகஸ்ட் 2019
14	வருங்கால தீர்மான விண்ணப்பதாரர்களுக்கு தகவல் குறிப்பாணை, மதிப்பீடு மற்றும் தீர்மான திட்டத்திற்கான கோரிக்கை வெளியீடு தேதி	20 ஜூலை 2019
15	தீங்பன திட்டம், மதிப்பீடு, தகவல் குறிப்பாணை மற்றும் மேலும் விவரம் பெறும் முறை	இடைக்கால தீர்மான புரொபஷனலுக்கு rpalig paisri.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பில் தகவல்களை பெறலாம், ஐவில் 2016 பிரிவு 29(2)ல் கீழ், மேற்கனோட தகவல்கள் வருங்கால தீர்மான விண்ணப்பதாரர் ஈசிய உறுதிமொழி எடுத்த பிறகே அளிக்கப்படும்.
16	தீர்மான திட்ட சமர்ப்பிக்க கடைசி தேதி	20 ஆகஸ்ட் 2019
17	தீர்மான புரொபஷனலுக்கு தீர்மான திட்டம் சமர்ப்பிக்கும் முறை	இடைக்கால தீர்மான புரொபஷனல் அலுவலச முகவரிக்கு சீலிட்ட உறை மூலம் அல்லது rpal@ paisri.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
18	தீர்மானிக்கும் அதிகாரியின் ஒப்புதலுக்காக தீர்மான திட்டத்தை சமர்ப்பிக்கும் உத்தேச தேதி	10 செப்டம்பர் 2019
19	தீர்மான புரொபஷனல் பெயர் மற்றும் பதிவு எண்	பங்கஜ் ஸ்ரீவத்சவா IBBI/IPA-001/IP-P00245/2017-18/10474
20	குழுவிடம் பதிவு செய்த தீர்மான புரொபஷனல் பெயர், முகவரி மற்றும் இமெயில்	GO2, குண்டூர் பார்க், அம்ருத்ஹல்லி, ஜக்குர் பிரதான சாலை, ஜக்குர், பெங்களூர் 560 004 மின்னஞ்சல்: rpal@paisri.com
21	தீர்மான புரொபஷனலுடன் தொடர்பு கொள்ள பயன்படும் முகவரி மற்றும் இமெயில்	GO2, குண்டூர் பார்க், அம்ருத்ஹல்லி, ஜக்குர் பிரதான சாலை, ஜக்குர், பெங்களூர் 560 004 மின்னஞ்சல்: rpal@paisri.com
22	மேற்கொண்டு விவரங்கள் கிடைக்கும் இடம்	தீர்மான புரொபஷனலிடம் உள்ளது

திரு. பங்கஜ் ஸ்ரீவத்சவ IP Registration Number : IBBI/IPA-001/IP-P00245/2017-18/10474 Go2, குண்டூர் பார்க், அம்ருத்ஹல்லி, ஜக்குர் பிரதான சாலை, ஜக்குர் ஸ்கோப் ப்ராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்டிற்காச

2 ജൂ9്ൈ 2019

பொது அறிவிப்பு

23 படிவம் ஜி வெளியீடு தேதி

இடம்: பெங்களூர்

எனது கட்சிக்காரர் திரு.லாபீஸ்வரன், த/பெ.லோகநாதன், நெ.63 riணாவூர் குப்பம், எர்ணாவூர், எண்ணூர், சென்னை–600 057 அவர்க அசல் கிரைய பத்திர எண். 1559/1986 பதிவு தேதி 31.01.1986 திருவொற்றியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், வட்சென்னை பதிவாள மாவட்டம், திருவொற்றியூர் சார் வட்டம், மீஞ்சூர் பஞ்சாயத்து யூனியல் எல்லைக்குட்பட்ட நெ.136, நந்தியம்பாக்கம் கிராமத்தில் சர்ே எண்.200/2 & 200/4 ராஜாஜி நகர், என்ற லேஅவுட்டில் பிளாட் நெ.15 மனை அளவு 2160 சதுர அடிகள் கொண்ட இந்த அசல் கிரைய பத்திரத்தை

பொம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் கடந்த 30.06.2019 அன்று எனது

அலுவலகம் வரும் வழியில் தொலைத்து விட்டார்.

கீழ்கண்ட எங்களுக்கு 15 நாட்களுக்குள் தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். அதன் பிறகு இது சம்மந்தமான எவ்விதமான ஆட்சேபணையோ, உரிமையோ பாத்தியதையோ எனது கட்சிக்காரரையோ அல்லது அவரிடம் மேற்படி சொத்தை கிரையம் பெற இருக்கும்[°] நபர்களையோ எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்று இந்த பொது அறிவிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

ப.விஸ்வநாதன், வழக்கறிஞர்

NAME CHANGE

I, SARAH RACHNA THOMAS, D/o Anderson Thomas, born on 12th May 1997, residing at: 4E, Uma Complex, 39, Balfour Road,

shall henceforth be known as RACHNA SARAH THOMAS.

SARAH RACHNA THOMAS BEFORE THE NATIONAL COMPANY LAW TRIBUNAL

IND/ 2949/2018 I.Mr. P.K. Rengaramanujam P.Mrs. R. KamalaPetitioners Versus M/s Raka Impex Private Limited And 3 othersRespondents

1)M/s Raka Impex Private Limited 2nd Floor, Krishna Arcade, New No. 10, Rajabather Street, T. Nagar, Chennai - 600 017 2) Mr. Perumal Sathish Kumar, M/s.Raka Impex Pvt. Ltd., 22G1, Ward No.151,

3) Mrs. Sukumar Sugeetha M/s. Raka Impex Pvt. Ltd., 22G1, Ward No.151,

The captioned matter came up for hearing before Ch. Mohd Sharief Tariq (Judicial Member) of National Company Law Tribunal, Chennal Bench on 26/04/2019 but 1st, 2nd and 3rd of you failed bublication to intimate the nex hereby directed to appear either which the matter will be decided in your absence.
A.V.B. KRISHNAKANTH

Counsel for Petitioners

1.Manoj Kumar

1.Manoi Kumar. S/o.R.Raja, S4, Thamarai Flats,

In the above application filed

your appearance on the day failing which the matter will be decided in your absence.

IN THE COURT OF THE SUBORDINATE JUDGE AT TAMBARAM M.C.O.P.No.9 OF 2014 Mrs.Saradha and another

Vs Mr. Surya Devararamu and others ... Respondents

Sri Vinayaga Road Lines, Rep.by its Proprietor. Mr.V.Krishnakumar, Plot No.5, Brivandavam

Colony, Labbipet, Vijayawada, Krishna, A.P. Please take notice that the above named petitioners being the legal heirs of the deceased Mahalingam who died in the road accident On 21-07-2013 at about 22 Hrs due to carelessness. negligence without following the rules you driver parked the lorry bearing Reg.No.AP 16 TB 1186 on the Madurayoval Tambaram Bye pass road, near Tambaram Masque. The said case is posted to 16-07-2019 for your appearance. You being the owner of the above said lorry, you are requested to appear before the above said Honorable court at about 10-00 A.M. either in person or through an advocate, failing which the matter will be decided in your

> K.Panneer Selvam, Counsel for petitioners

> > ... Petitioners

IN THE COURT OF THE SMALL CAUSES COURT - V AT CHENNAI M.C.O.P.No.683/2019 Shantha @ Shanthi & others

Kasavaraju Madhavi Latha Kalyani @ K.Madhavi Latha Kalyani & another Respondents

Respondent No: 1. Kasavaraju Madhavi latha Kalyani @ K.Madhavi latha Kalyani , W/o.Gannamaraju Subramanyam, No 1–60–2/1 Vaishinavi Nagar. Tiruchanur, Tirupathi– 517503 Please take notice that you, Kasavaraju Madhavi latha Kalyani @ K.Madhavi latha Kalyani, being the owner of the car Reg., No. AP 03/CK 2171, have been directed by the Hon'ble Court to be present on 9.7.2019 at about 10.30 A.M. in

the above said court and to give your objections if -any regarding the claim application filed by the petitioners for the death of VASU in the Road Acciden that happed on 13.7.18 caused by your above said Car, failing which, the above case will be disposed off in your absence. Era.Arunachalam

A.Elangovan, K.Sujatha, Counsel for Petitioner

இடம்: மும்பை

தேதி: ஜூலை 1, 2019



ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் லிமிடெட்

(முன்னர் ஐடிஎப்சி பேங்க் லிமிடெட்) CIN: U65110TN2014PLC097792 email: bank.info@idfcfirstbank.com website: www.idfcfirstbank.com

பதிவு அலுவலகம்: கேஆர்எம் டவர், 7வது தளம், எண். 1, ஹாரிங்டன் ரோடு, சேத்துப்பட்டு, சென்னை-600 031. போன் : +91 44 4564 4000 பேக்ஸ் : +91 44 4564 4022 கார்பொரேட் அலுவலகம்: நாமன் சேம்பர்ஸ், C-32, G-பிளாக், பந்த்ரா–குர்லா காம்ப்ளக்ஸ், பந்த்ரா (கிழக்கு), மும்பை–400 051.

போன் : +91 22 7132 5500 பேக்ஸ் : +91 22 2654 0354

அறிவிப்பு

ஜூன் 25, 2019 தேதியிட்ட வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்களை செயல்படுத்த **ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் லிமிடெட்** ('ஐடிஎப்சி பா்ஸ்ட் பேங்க்' அல்லது 'வங்கி') உறுப்பினா்களின் 5–வது வருடாந்திர பொதுக்கூட்டம் ('ஏஜிஎம்') வியாழக்கிழமை, ஜூலை 25, 2019 அன்று காலை 11.00 மணிக்கு தி மியூசிக் அகாடமி, டி.டி.கே. ஆடிட்டோரியம் (மெயின் ஹால்), அக்ரோபோலிஸ் பில்டிங் அருகில், புதிய எண். 168 (பழைய எண். 306), டி.டி.கே. ரோடு, ராயப்பேட்டை, சென்னை 600 014 தமிழ்நாடு,இந்தியா என்ற முகவரியில் நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

5வது வருடாந்திர பொதுக்கூட்டம் கூட்டுவது பற்றிய அறிவிப்பு உள்பட மார்ச் 31, 2019ல் முடிந்த நிதி ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையின் மின்னணு நகல்கள் ஆகியவை வங்கி/முதலீட்டு பங்கேற்பாளர்களிடம் பதிவு செய்துள்ள இமெயில் முகவரியில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. வங்கியின் 5வது வருடாந்திர பொதுக்கூட்டம் கூட்டுவது பற்றிய அறிவிப்பு உள்பட மேற்சொன்ன வருடாந்திர அறிக்கை வங்கியின் இணைய தளம் www.idfcfirstbank.comல் உள்ளது. 5வது வருடாந்திர பொதுக்கூட்டம் கூட்டுவது பற்றிய அறிவிப்பு உள்பட மார்ச் 31, 2019ல் முடிந்த நிதி ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையின் காகித நகல்கள் இதர உறுப்பினர்களின் பதிவு பெற்ற முகவரிகளுக்கு அனுமதிக்கப்பட்ட முறையில் ஜூலை 01, 2019 அன்று அனுப்பப்பட்டுள்ளது.

கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 108 மற்றும் கம்பெனிகள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) திருத்த விதிகள் 2015ன் விதி 20 மற்றும் செக்யூரிடீஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015 ('பட்டியல் கட்டுப்பாடுகள்) விதி 44ன்படி, அதன் பங்குதாராகளின் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவிற்கு (வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் இருந்தாலும் மின்னணு முறையில் வாக்களித்தல்) பின்டெக் பிரைவேட் லிமிடெட் ('கார்வி')டின் சேவைகளுக்கு வங்கி ஏற்பாடு செய்துள்ளது.

கம்பெனிகள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) திருத்த விதிகள் 2015ன் விதி 20ன்படி, மேற்சொன்ன வருடாந்திர பொதுக்கூட்டத்தில் அல்லது மின்னணு முறையில் வாக்களிப்பதற்கான தகுதியை தீர்மானிக்கும் இறுதி தேதியாக **வியாழக்கிழமை, ஜூலை 18, 2019ஐ** வங்கி நிர்ணயம் செய்துள்ளது. இறுதி தேதியான அதாவது வியாழக்கிழமை, ஜூலை டெபாசிட்டரிகளில் பராமரிக்கப்படும் பயனுள்ள 18, 2019 அன்று உரிமையாளர்கள் பதிவேடு அல்லது உறுப்பினர்கள் பதிவேட்டில் பதிவாகி உள்ள பெயாகளில் உள்ள நபா தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு அல்லது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் வாக்களிக்க தகுதி உடையவர் ஆவார்.

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு சனிக்கிழமை, ஜூலை 20, 2019 அன்று காலை 9.00 மணிக்கு தொடங்கி புதன்கிழமை, ஜூலை 24 2019 அன்று மாலை 5.00 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில், காகித வடிவில் அல்லது பத்திரமில்லாத வகையில் பங்குகளை வைத்துள்ள தகுதியான பங்குதாரர்கள் மின்னணு முறையில் வாக்களிக்கலாம். அதன் பின்னர் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவை கார்வி செயலிழக்க செய்துவிடும்

ஏற்கனவே தொலைதூர மின்னணு வாக்குப்பதிவின் மூலம் வாக்களிக்காத உறுப்பினர்கள் மேற்சொன்ன கூட்டத்தில் ஆஜரானால் அவர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தங்களது வாக்குரிமையை டேப்லட் பேஸ்ட் மின்னணு வாக்களிப்பு முறை மூலம் வாக்களிக்கலாம். (ஒருவேளை தொழில்நுட்ப கோளாறு அல்லது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் டேப்லட் பேஸ்ட் மின்னணு வாக்களிப்பு முறை செயல்படாத பட்சத்தில், உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் வாக்குச்சீட்டு முறையில் வாக்களிக்க வசதி செய்யப்படும்). கூட்டத்திற்கு முன்பாக தொலைதூர மின்னணு வாக்குப்பதிவின் மூலம் ஏற்கனவே வாக்களித்த உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்கலாம் ஆனால் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் மீண்டும் வாக்களிக்க உரிமை இல்லை.

வருடாந்திர அறிக்கையை பகுதியாக கொண்ட வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு வங்கியின் இணையதளம் www.idfcfirstbank.com மற்றும் கார்வியின் இணையதளம் https://evoting.karvy.com ஆகியவற்றில் உள்ளது.

இறுதி தேதியான வியாழக்கிழமை, ஜூலை 18, 2019 உறுப்பினர்கள் பதிவேடு அல்லது பயனுள்ள உரிமையாளர்கள் பதிவேட்டில் கண்டுள்ள பெயர்களில் உள்ள பங்குதாரர்கள் மற்றும் வங்கியினால் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு அனுப்பப்பட்ட பின்னர் வங்கியின் உறுப்பினராகி பங்குகளை பெற்ற நபர்கள், வங்கியின் இணையதளம் அல்லது கார்வியின் இணையதளத்தில் 5வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பினை பார்வையிடலாம். ''வாக்களிப்பதற்கான அறிவுறுத்தல்'' கீழ் வருடாந்திர பொதுக்கூட்ட வருகை சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி einward.ris@karvy.com அல்லது டோல் ப்ரீ எண். 1800 345 4001க்கு தொடர்பு கொண்டு லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பெற்று தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மூலமாக உறுப்பினர்கள் தங்களது வாக்கை அளிக்கலாம் அல்லது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் வாக்களிக்கலாம்.

உறுப்பினர்களுக்கு தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு தொடர்பாக ஏதேனும் சந்தேகம்/குறை இருப்பின் அது குறித்து https://evoting.karvy. com (Karvy's website)யின் எப்ஏக்யூ பிரிவை பார்வையிடலாம் அல்லது திரு. எம்.ஆர்.வி. சுப்ரமண்யம், தலைமை செயல்பாடுகள்–கார்ப்பரேட் ரிஜிஸ்திரி, கார்வி கம்ப்யூட்டர்ஷேர் பிரைவேட் லிமிடெட் (யூனிட் : ஐடிஎப்சி பா்ஸ்ட் பேங்க் லிமிடெட்), காா்வி செலினியம் டவா் B, மனை 31 & 32, கச்சிபோவ்லி, நிதி மாவட்டம், நானக்ராம்குடா, செரிலிங்கம்பள்ளி, ஐதராபாத்-500 032, Tel: +91 40 6716 1500, 3321 1000 Fax: +91 40 2342 0814, +91 40 3321 1000, Toll Free No.: 1800 345 4001, email: einward. ris@karvy.com அல்லது திரு. சதிஷ் கெய்க்வாட், தலைவர் – சட்டம் மற்றும் வங்கியின் கம்பெனி செயலாளர், வங்கியின் கார்ப்பரேட் அலுவலகம் அதாவது நாமன் சேம்பா்ஸ், சி-32, ஜி-பிளாக், பந்த்ரா-குா்லா காம்ப்ளக்ஸ், பந்த்ரா (கிழக்கு) மும்பை 400 051. தொலைபேசி +91 22 7132 5500 அல்லது secretarial@idfcfirstbank.comக்கு எழுதலாம்.

> இயக்குனர்கள் குழுவின் ஆணைப்படி ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் லிமிடெட்டுக்காக

(முன்னர் ஐடிஎப்சி பேங்க் லிமிடெட்)

ஒப்பம்/–

சதிஷ் கெய்க்வாட் தலைவர்–சட்டம் மற்றும் கம்பெனி செயலாளர்

இடம் : நொய்டா தேதி : ஜூன் 30, 2019

சுனித் மல்ஹோத்ரா CFO மற்றும் கம்பெனி செயலாள

இயக்குனர்கள் குழுவின் ஆணைப்பம **எம்பிஎஸ் லிமிடெட்டுக்கா**ச

Kellys, Kilpauk, Chennai -10

CHENNAI BENCH

Altrasa Parnil Apartments

Kasturibai Nagar, 4th Main Road Adyar,Chennai – 600 020 Altrasa Parnil Apartments Kasturibai Nagar, 4th Main Road, Adyar, Chennai – 600 020 NOTICE

to enter appearance. Hence, the Honble Judicial Member has directed to effect paper date of hearing to all of you. The 1st, 2nd and 3rd of you are in person or through counsel in the captioned matter on 12/07/2019 at 10.30 a.m, failing

BEFORE THE HON'BLE I ADDITIONAL FAMILY **COURT AT CHENNAI** O.P.No.501 of 2019 SreeKiranmayee

2.Raiji Theresa ... Respondents

A-11, 1st Main Street, T.V.Nagar, Ambattur, Chennai-600 053.

by the petitioner seeking for divorce came up before the Hon'ble 1st additional family court, Chennai on 26.06.2019 and the Hon'ble court was pleased to order notice through substituted of service by pape publication to 1st respondent on or before 05/07/2019 and has posted the matter to 22/07/2019.

Kindly be present in court at 10.15. a.m. on 22.07.2019 for SreeKiranmayee Petitioner